

இந்து சாத்திரம்

Hindu Organ

பிரதி விலை: சதம் 40.

புத்-கூ0] யாழ்ப்பாணம்: காலயுத்தி னு தை, மாசிமீ வெள்ளிக்கிழமை (16, 23-2, 2-3-1979) [இல- ௪0

செம்மையாய்ச்சிந்திக்க ஒரு சிவராத்திரி

திருமுறைகளில் செறிந்த திகழும் திருநாமங்கள் சிவன் உமை என்பன, இவற்றிற்குரியனவே திரு முறைகள். இறைவனையும் இறைவினையும் ஏத்த கின்ற இத திருப்பாடல்களிலே அநேகமாக எடுக்க தாளப்பெற்ற இரு நாமங்கள் வேறு எ அவை, மூத்தோன், முருகன், புக்கணன் முதலன் ஆர், முன்னோனின் முகூர்த்தங்களைக் குறிக்கும் திருப் பெயர்களைவிடக் கூடுதலாகக் குறிப்பிடப்படுவன மால் அயன் என்றால் நாயன்மார்களின் நினைவி னென்றும் நிலைகொண்ட நாமங்கள் இவை என் லாம். இந்த விசேடம் நாரணனுக்கும் நான்முகனுக்கும் அமைந்ததென்பன்; எதற்காக என்று சிந்திப்பதற்கு உகந்த வேளை சிவராத்திரியே.

இலிங்க உற்பவத்தை எடுத்த வினக்கும் இரவு சிவன் இரவு எனப் புராணங்கள் புகட்டுகின்றன. அழற்பிழம்பாய் எழுந்த முழுமுதலின் அந்த அற் புதத் திருவிளையாடல் அறிவுறுத்தும் இரவு ஆகையால் இந்த சிகழ்ச்சிக்குக் காரணங்களானோர் யாவர்; அவர்கள் இறைவன் ஆட்சியில் என்ன அலுவல்களை ஆற்றும் அதிகாரம் பெற்றவர்கள்; அமைச்சர்களா கும் தகையைபெற்றிருந்த அமைச்சிகள் அமைக்கும் பரம்பொருளை அறியாத அவர்கள் மலங்கினர் என்றால் அது எவ்வாறு என்று இன்னோரென்ன எண்ணங்கள் எல்லாம் எங்கள் இடம் எழுவது சூசகம்.

முதலாம் திருமுறையிலே திருமுறைக் குரவராய் ஞான சம்பந்தப் பெருமான் திருவலிவலை பதித்த திலே ஒன்பதாவது பாட்டில் எடுத்தானாட கருத தைச் சற்றுச் சிந்தப்பாய்.

திருச்சிற்றம்பலம்.

ஆத்யாய் நானமுது மாலுமறி வரிய சேதியானே நீதியிலலை லக்ஷ்மிய னின்றிறமே ஒதி நாளும் உணையேதது நெனவேனை யவலம் வாதியாமே வந்து நல்காய் வலவல மேயவனே.

திருச்சிற்றம்பலம்

நான் முகனும் உதீச முடியாதபடியும் நாரண னும் புரிய இயலாத எண்ணம் ஆக எழுந்த சே தி யான் என்று இறைவனை எத்தகின்றா பொற்ற னம் பெற்றதப் பாடிய புலவனார்.

தெய்வ சிந்தனைகள் எந்த அடியாரிடத்தில் எழுந் தாலும் ஒரே மெய்க் கருத்தை உணர்த்தவகைத் திருமுறைகளிலே நன்கு காண்கின்றோம்.

இறைவனுடன் இரண்டறக் கலந்த மறைந்த மணவாசகனார் திருச்சாழல் என்னும் விளையாட்டடிப் படையிற் பாடிய திருவாசகச் செய்யுளை இங்கே ஒப்பிட்டு இரசிப்போம்.

அரவனும் மலரவனும் அறியாமே அபுலுநாய் நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுநா னென்னேடி நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தான் சலமுதத்தால் ஆங்காரம் தவிரார்காண் சாழலோ.

என்ற இப்பாட்டின் பொருள் சைவ சித்தாந்தச் செழுமையை விளக்குவதற்கோர் எடுத்தக்காட்டு

திருவிளையாடல்புரியும் எம்பெருமரன் ஒவ்வோரிடத் தில் ஒவ்வொருவகையாய் மெய்ப்பொருளை உலகிற்குப் சேவர்க்கும் மக்களுக்கும் விளக்கிக் காட்டிவகை இவ் வற்புதங்களைக் கூறும் செய்யுட்களை ஆய்ந்த ஆய்ந்த பொருள் கொளின் தெளிவாகும்.

வளர்ச்சி 3-ஆம் பக்கம்

மாசி மக மகத்துவம்

மாத்தளை முத்துமாரி அமமன் கோயில் பெருந் திருவிழா

மாத்தளை நோறும் ஒவ்வொரு நட்சத்திரம் மகத்தான விழா வுக்குரியதாய்மைதக் புண்ணிய கால நிர்ணயத்திற் சாண்பப் பாய். அவ்வாறு இத்தத் திற்ச னிச் 28 ஆம் நாள் அமையும் மக நட்சத்திர வேளையில் மாத் தளை முத்துமாரி அம்மன் இர தப் பவனியில் வருகி காட்சி யும் அருகத்த நாள் பூரணைத் திதியிற் புண்ணிய தீர்த்தப் பொவிஷம் தனிச் சிறப்புடை யன.

இவ்வாலய பரிபாலன சபை யார் செவ்வனே திருத்தொ ளுடு நி ழ்த்தி வருவதை அங்கு நிகழும் நித்திய பூசைகளுக் விழாக்களும் என்றும் எடுத்தக் காண்பிக்கும்வண்ணம் இருக் கின்றன.

சைவப்பெரியார் தரும் சைவ சமய சாரம்

புயங்குள் ஆள்வான் யொன்னடிக்கே பொய் நீக்கிப் போமாறு அமைமீன்

கதிர்காம யாத்திரைக்காரர் கூட்டம் கூட்டமாகப் போதல் வழக்கம். ஒவ்வொரு கூட்டத்தி லும் ஆண்களும், பெண்களும், பெரியாரும், சிறியாரும், கறறு குழ; கல்லாதாரும், செல்வநாயர், வறியவரும் உள். ஆயினும் பாவரும் கதிர்காமத்து ஆண்டல னுடைய அடியார்கள என்ற கொள்கையை உடையவராய் அடபு அருகும் நிறைந்தவராய் யத்திரை செய்வார். அதுபோலத் திருவடி யாத்திரைக்காரராகிய நாம் எல்லோரும் ஒருவரோ டொருவர் நீதியாயும்; அன்பாயும் வாழ்வல் வேண்டும்.

திருவடி யாத்திரையைப்பற்றி மாணிக்கவாசக சுவாமிகள் பாடி யருளிய 'யாத்திரைப்பத்து' என்னும் பதிகம் திருவாசகத்தி லுள்ளது; அதிலுள்ள பாடல் ஒன்று வருமாறு:

தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும் யாமா ரெமதர் பாசமார் என்ன மாய மலைபோகக் கோமான் பண்டைத் தொண்ட ரோடு மவன்றன் குறிப்பே குறித் தொண்டு போமா நறமமீன் பொய்க்கீழ்ப் புயங்குள்வான் பொன்னடிக்கே

சைவ பரிபாலன சபை

தருமத்தின் தத்துவமே சைவநெறிச் சால்பு புண்ணியநாச்சி அம்மையின் புனித கைங்கரியம்

"அறம் வளர்த்த அடியார்கள் எம்முள் னோர்கள். அவர்களில் அநேகர் அன்னையர். இந்த நீதி நெறிப் பரம்பரைக் குரியவர் புண்ணியநாச்சி அம்மையார். அவர்களின் தருமத்தைக் கையேற்று நடத்தும் தகைமை சைவ பரிபாலன சபைக் கெய்தியது பொருத்தமாகும்" என்று மாசி ஏழாவதுநாள் சபையாரால் நடாத்தப்பெற்ற புண்ணியநாச்சி அம்மையார் தின வைபவத்தில் கலந்து ஆசியுரை வழங்கிய நல்லி ஆதீன மகாசநிதானம் பூலஸ்ரீ சுவாமியாத தேசிக ஞானசம்பந்த பரமாரியசுவாமிகள் குறிப்பிட்டார்கள்.

அன்ற பண்ணிசைபோட்டிப் பரிசளிப்பு நிசுழ்ச்சியில் பாம்புபாண நீதவர குறிஞ்சுத் சட்டதீரணி திரு. ச. வை, நவரத்தினம் அவர்கள் பரிசு வழங்கும்பொழுது பண்ணிசைப் பறிச்சி பாடத் திட்டத்திக் இடம்பெறவத நல்ல முறைப்பெற்றுத்திருமுறைகளைச் சிற பராயத்திலிருந்த நெறி யாக ஒதப் பயிலுவது அசிய மென்றும் சைவ பரிபாலன சபையின் பழமைக்கு இது ஒரு எடுத்துக் காட்டென்றும் கூறி னார்.

துணைவேந்தரின் "தமிழியற் சிந்தனை" மாட்சி விதப்பு விழா

வீரசிங்கம் மண்டபத்திலே நிகழ்ந்த இந்த விழாவிலே பேராசிரியர் க. வித்தியானந்த கை அவர்களின் "தமிழியற் சிந்தனை" என்னும் நூலை முதி தமிழ் வெளியீட்டுக் கழகம் அளித்தேற்றியது. விழா கலா நிதி அமைச்சரால் தலைமை யில் நடைபெற்றது.

திரு. க. சொக்கலிங்கம் வர வேற்புரை நிகழ்த்தியதும் இலக்கிய கலாநிதி பண்டிதமணசி, ணைப்பிப்பினை அவர்கள் வாழ்த்தரை வழங்கினர்.

பாராட்டுரை பேராசிரியர் செ சிவானந்தசுந்தரம் வட மாநில வித்திபாதிபதி திரு தி. மாணிக்கவாசகர், கைப் பேர ருக் ஆ. த. பொன்னுத்தரை, திரு. ச. லாபரமேஸ்வரன், திரு. செ. மெற்றும்மயில், திரு. தி. கமலநாதன் ஆகியோர் பகர்ந்தனர்.

மயிலக்கடலூர் திரு. பி. நடராசா அ ர்கை வெளியீட் டுரை செய்தனர். திரு. க. சி. மெளனகுருவும் நயப்புரை நககினர்.

நூலாசிரியர் பதினூறையி லின் சிவஸ்ரீ க: சுப்பிரமணிய ஐயா நன்றி நவீன்றனர்.



திருச்சிற்றம்பலம் வாழ்க அந்தணர் வானவ ரானினம் வீழ்க தன்புளகி வேந்தனு மோங்குக ஆழ்க தியதெகி லாமர மும்மே சூழ்வையெழுந்தயர் தீர்வெ.

இந்துசாதனம்

காலபுத்திரஸ் தை - மாசிமீ (2-3-79) வெள்ளிக்கிழமை

கந்தன் கதை பொழிந்த கச்சியப்பர்

பொன்னேபோற் போற் தப்பும் புராணங்களிற் பொலிந்து விளங்குக என முன்று. திருவிளையாடற் புராணம் இறைவன் அருட் செவ்வகையும், திருத்தொண்டர் புராணம் இறைமருட்டு பொலிவு கிறைந்த அடிவார்களுமும் நிகழ்ந்த அற்புதங்களையும் கந்தபுராணம் இறைநுதல் எழுந்த ஆறு சுடராய் அமைந்த திருக்குமரன் சலிபுகவரதனாய்க் காட்சியளித்த மையையும் தீர்தமிழ்ச் செய்யுள் அடிவமாக அடிவார்களுக்கறவு புகட்டும் அரிய நூல்களாகையின் முன்னிற்கும் முன்றுகின.

முருகனே செந்தி முதல்வனே மாயோன மருகனே ஈசன் மகனே - ஒருகை முகன் தம்பியே நின்னுடைய தடைக்கால எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்

என்று நா மெல்லோரும் நாடோறும் ததிக்கும் இப்பெருமானின் திருவிளையாடல்களை உலகின்புற எதே துரைக்கும் திறன் தெய்வப் புலமையாளருக்கேயுரியது. கந்தபுராணம் தந்த அருட்கலைஞர் குமரகோட்டத்த அருச்சுகர், வடிவேற்குமரன் வரப்பிரசாதி, மா அடி மன்னும் கஞ்சிமா நகரிலே தவங்கிடந்த கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள்.

ஆறு காண்டங்களிற் பந்தாபிரத்த முந்நாற்ற நாற்பத்தாறு பாக்கைய பாட்டுகளால் ஆறு மா முகத்த அணைலின் திரு விளையாடல்களை உரைக்கும் முகமாகச் சைவ சித்தாந்தப் பெருநெறிமையுடைய நான் மறைகளின் நல்லதை யும் சிவாகமச்சீலத்தை யும் மானிடர்கள் உய்ந்த நுடேறமாறு கதையும் கருத்தும் பொருந்திய உபதேச நூலாக உலகிற்குநற் தளித்த சிவத்திருவாளர் கச்சியப்ப சிவாசாரியரின கிறைவு எங்கள் நெஞ்சில் நிகல்குமேமானால் அந்நி மாக வாழும்நிலைய அடை தல் சபைமரகம்.

உலகம் இன்று இரள் உருவமாகி உருக்குகிறது புகினறது; ஆணவம

இயங்கிய வண்ணம் இலங்கும் இந்துசாதனம்

நாவலர் பெருமானின் நகிலுபதேசம் கேட்டு அவர் காட்டிய நெறியில் நின்ற சைவாபிமானிகள் ஆற்றிய முதலாவது தொண்டு, சைவாபிபாலனசையை நிர்வகி இந்துசாதனம் என்ற நாமத்துடன் பத்திரிகையை வெளியிடுவதே.

இந்த எழிலி முயற்சி ஆரம்பித்த நற்பொழுது ரிரோகி ஆண்டு ஆவணித்திங்கள் 28 ஆம் நாள் (1989) இப்பொழுது தொண்ணூறுவது வயதிலே தொடர்ந்த இலங்கு சிக்குள் இந்துசாதன நகலை.

சைவாபிமானிகளே! இந்தப்பேறு சைவசீலர்களாகிய உங்களுக்குரியது.

நங்கை நன்று எனமாய் என்றும் நின்ற நிலவ வைப்பது உங்கள் கடமை. அத ஒரு புனித கைவரியம்.

இல்லங்கள்தோறும் இந்துசாதனம் துலங்க வேண்டும்

தூய செந்தமிழ்நடை, சுத்தசித்தாந்தக்கருத்துக்கள் பொலியும் ஏடு. திருமுறை அநுமணிகள் ஒளிபெற வேண்டும் வார இதழ். மெய்க்கூட சாத்திரங்களை விளக்கும் கட்டுரைகளை சித்தாந்த வித்தகர் உபயஞ்செய்ய உலகுக்கு வெளிப்படுத்தல் சாதனம்

நாவலர் நெறிப் பரம்பரையைக் காக்கும் இந்துசாதனம் சைவநன்மக்கள் இல்லங்கள் தோறும் இலங்கச் சைவ சீலர்களே சிவப்பணி செய்யுங்கள்.

தேருலாவும் சிவராத்திரி தீர்த்தமும் திகழும் நல்லருள் பொலி நகுலேசுவரம்

திருப்பொலிவில் நனிசீர்ப்பொருந்திய தீர்த்தம் சிவராத்திரி விழிப்பிருந்த வழிபட்டு விடியற் காலையிற் புனித சமுத்திரத்தில் சுவாமி திருநீராட அடி

யார்களும் அங்கனே நிறமத்தை நிறைவேற்றுதலாகும்

இருள் எலிபதைச் சைவ மக்கள் அறிவர். அகந்தை கொண்ட சூரனுக்கு ஆறு முகப்பெருமான் அமைத்த வழியே ஆறுதலைக் கொடுத்தது. அத எவ்வாறு என்பதைப் புட்டும் கந்த புராணத்தைப் படனஞ்செய்யும் பழக்கம் உள்ள சைவ மக்கள் கச்சியப்ப சிவாசாரியரை ஆண்டுக் கொருமுறை ஆழ்நிலைத்த நன்னெறிமையக கையாள அத சாலவும் நன்று.

இந்தப் பொலிவுடன் சிறந்த விளங்கும் சிவாலயங்கள் ஈழநாட்டிற்கிலவே ஆவற்றள் இரண்டு, தேவாரம் பெற்ற திருத்தலங்கள். ஆனால் அங்கு இவ்வேளை பெருந் திருவிழாக் காலமல்ல. கொடியறித்தேலா வின் பின் திகழும் தீர்த்த நிகழ்ச்சியையுடையது அருள் பொலி நகுலேசுவரம்.

வரலாற்றுப் பெருமை வாய்ந்த கீரிமலையும் மாவீட்டபுரமும் இலங்கையின் வடபாற் நிகழ்ந்த தெய்வீக ஒளிவை எங்கும் பரப்புகின்றன. மாசிமீற் சிவராத்திரியும் ஆடியில் அபாசாயையும் சைவ உலகிற்கு அதிவிசேட வேளைகளை. எனவே ஆவ் விரு தலங்களும ஈழத்தின் சிவமணிகளாக விளங்குகின்றன.

பரந்த புராணமாயிந் நூலிலே வேத சிவாகம மெய்யறிவுசூல் முதல்ககள் போன்ற பல உள். அவற்றை ஒருகைமையாக கந்தபுராண மணியாரய தொடுத்த மாணுக்கர்களுக்கு உதவுவது பெரும தொண்டாகும்.

சிவராத்திரிப் பகல்வேளை நகுலேசுவரப் பெருமானுக்கு இத்தவிழா பெருமள விற கூடிய அடியார்களின் கண்கள் களிப்படைய உள் ளவகளை உணர்ச்சியுறவே வெவாலியும் நாதவொலியு கிருமுறை ஒது மெலியு லைந்த பிரசாகமாகக் கவி னுடன் நிகழ்ந்தது.

மரையின் தீமை யை விளக்கும் உபதேசத்தையும் திருப்பெருகடியம சூன் கணமுனை திகழ்ந்த திருவிளையாடலையும் மட்டு ஒரு சிறு நூலாகப் பள்ளக்கூடச் சிஞர்ள் இலகு வாகக் கற்றுணரக் கூடிய வகையிற் பாடப்படுத்த மாக வெளியிட்டால் அத புராணம் தந்த புனித ஆசாரியருக்கு நாம் இயற்றப் பன்றியாகவும் அமையும்.

திருவமை நகுலேசுவர ஆதின கர்த்தா சிவபுரீ 9. நகுலேசுவரக் குருக்களின் பண்பான தன்மையிற் கிரியைகள் யாவும் பல சிவ வித்தகர்கள் பங்கு கொள்ள நன்ரு ஆற்றப்

மாசி உத்தரத்தை மாநிலம் மறக்குமா

"இறை - ஒளி"

வையகமும் வானகமும் வாழவும் வாழ்த்தவும் உய்யுகுறை யுண்மை உரைத்தவப் - பொய்யில் புலவனும் வள்ளுவனைப் போற்றிவரின் மக்கள் நிலமிசை நிற்பர் நெறி.

எப்பொருளும் எந்நெறியும் எல்லாம் எடுத்துவக்கும் முப்படிநூல் முத்துமீழ் முதியலால் - ஒப்பரிய வள்ளுவனும் மாமுனிவன் வாய்மலர்க்கார் மாநிலத்தோர் உள்ளுவரேல் உய்யும் உலகு.

அந்தணர்குலம் போற்றும் - அருங்குல விளக்கு

சிவபுரீ சி. கணேசலிங்கக் குருக்கள் - தெல்விநகர்.

ஈழத்திருநாட்டில், நயினைவைப் பிறப்புடமாகக் கொண்டவர்தான் நம் கைவாசகராகக் குருக்கள் ஐயா அவர்கள். இவர் இற்றைக்கு அறுபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் பிறந்தார். ஆரம்பக் கல்வினை அவர்களே பயின்றார். தீட்சை, உபநயனம், ஆதியன செய்யப்பெற்றபின், சுன்னாகம் பிராசீன பாடசாலை யில் சமஸ்கிருதம் கற்றார். சிறந்த அறிஞர்களிடம் தமிழ் கற்றார். அதன்மேல் ஆசாரி அபிடேகம் செய்ப்பெற்றுத் தாய்நாட்டாக இத்தியா சென்று சிறந்த சிவாச்சாரியர்களிடம் வேத ஆகமங்களை ஐயத்திரிபறக் கற்றத் தேர்ந்தார். இவர் இ...மையிலிருந்தே அட்சர சுத்தியுடன் வேத அத்தியனம் செய்வதில் மிகுந்த திறமையுடையவராக விளங்கினார்.

இவர் இளமைதொட்டுச் குருவாக விளங்கி ஏத்த சிறந்த குருமணிகளாக விளங்கினார். அந்தணர்களின் அணையா விளக்காகத் திகழ்ந்தார். இவரது சாந்த குணமும் யாவருடனும் அன்பாகப் பழகும் பண்பும் எவற்றும் போற்றக் கூடிய சிறந்த அமசனாகும் உலகப் புகழ் பெற்ற பட்டன்.

இளமையே பட்டங்களைப் பெற்றபோதிலும் சற்றம் பெருமைகொள்ளாத யாவருடனும் சமமாகவே பழகினார் அந்தண இளைஞர்களையெல்லாம் ஆக்கமும், ஊக்கமும் காட்டி அவர்களை உய்வடையச் செய்தார் தனக்கென வாழாத கனிப்பெருமகனாகத் திகழ்ந்தார். அந்தணர் குலம் தளைக்க அவர் செய்த தொண்டு பொன் எழுத்துக்களில் பொறிக்கவேண்டியதொன்றாகும் அந்தண இளைஞர்களை ஆசாரி அபிடேகம் செய்த சிவாச்சாரியர்களாக ஆக்கிய பெருமை இவரையே சாரும்.

திருநிறை கேர் உலா பெருவிதி வழியே அடிவார்களை புகட்குழிசுழ்ந்த இரப்பிடம் சேர்ந்த பின் மாலை ஐந்த மணிக்குத் திருடனமாகப் பெருமானும் பெருமாட்டியும் இனிய மககல வாததய முழக்கத்துடன் திருமுறைப் பாராட்டண பததீப் பரசு சத்தனம் பனி நீரும் பச்சைச சாற்றுப்படியும் வழிபடுவோரை உள்ளங் குளிர வைக்க வசந்த மண்டபத்தில் அந்தடைந்தனர்.

அறிவு, ஆற்றல், அறுபவம் ஒருகையே அமைந்த ஆசானாகத் திகழ்ந்தார். ஈழநாட்டின் பல பாகங்களுக்கும், சென்று பல நூற்றுக்கணக்கான கும்பாபிஷ்டகங்களைச் செய்தவைத்தார் இவறுகைசை நாதக்குருக்கள் கும்பாபிஷ்டகம் செய்யாத ஆணைங்களை யிகச் சில என்றே கூறாம். இத்தியா, மலேசியா போன்ற நாடுகளுக்கும் சென்று கும்பாபிஷ்டகம் கிழ்த்தியுள்ளார். நல்லூர் முதலாகப் பல ஆலயங்களுக்குச் சென்று மகிழ்ச்சைம கிழ்த்தியுள்ளார். கிரியைகளைச் செய்வதுடன் அமைவாது அதன் விளக்கங்களையும் எடுத்துக் கூறுவதில் தனித்தவம் யிக்கவராக விளங்கினார். "நல்லூர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எலரைக்கும் பெம்பும மணம்" என்ற முதமொழிக்கு இலக்கணமாக அந்தணர்களின் அருட்சோதியாக வழிகாட்டியாக விளங்கினார்.

இகற்ற முன் நல்ல ஆதின பூர்வபுரீ பரமாரிய சுவாமிகள் சங்கீதக கதை, விவலிசை, கனிவு நனி பொருந்திய சமய போகனைசய மக்களேட்டு மகழ்தனர்.

அவர் பொருட்டு எலரைக்கும் பெம்பும மணம்' என்ற முதமொழிக்கு இலக்கணமாக அந்தணர்களின் அருட்சோதியாக வழிகாட்டியாக விளங்கினார். (வள்ளர்க்கி 3 ஆம் பக்கம்)

முன் இரவு சிவ நெறிக் கழக ஒழுங்கண்படி பண்ணி.சைப பரிசளிப்புக்கிழ்ச்சினை நனகு நடைபெற தன்

திங்கள் கால முர்க்கிகள் ண்டகி சமுத்தர தீர்த்த தில தீர்த்தம் வழங்கப் பெற்றது.

விவரம்

சைவபரிபாலனசபை - யாழ்ப்பாணம்

சமயபாடப் பரீட்சை - 1978

அகில இலங்கைப் பரிசில்கள்

1978 நவம்பர் மாதம் நடர்த்திய சைவசமய பாடப் பரீட்சையில் அகில இலங்கைப் பரிசில் பெறுபவர் விபரம்

10-ம் வகுப்பு

1 162A செல்வி ஜெயராணி விக்ரீனாராஜா யா/வேப்படி ம. கல்லூரி (தங்கப்பதக்கம்)

2 389 செல்வன் சிறீதரன் விநாயகமூர்த்தி யா/இந்தக் கல்லூரி

3 104 செல்வி சிலோச்சு - சண்முகநாதன் யா/வேப்படி ம. க.

9-ம் வகுப்பு

1 190 செல்வி சாந்தினி சாயிநாதன் யா/இந்து மகளிர் கல்லூரி (தங்கப்பதக்கம்)

2 118 யசிந்தா கந்தசாமி யா/வேப்படி மகளிர் கல்லூரி

3 144 சர்வேஸ்வரி தில்லையம்பலம் " "

8-ம் வகுப்பு

1 193 செல்வி சிவாஜினி சிவஞானசுந்தரம் யா/இந்து ம. கல்லூரி (தங்கப்பதக்கம்)

2 952 செல்வி மேனகா சுப்பிரமணியம் யா/தெல்லி யூனியன் க.

3 609 ,, புஷ்பலதா திருநாவுக்கரசு யா/ஸ்ரீசோமாஸ்கந்த க.

7-ம் வகுப்பு

1 19 செல்வி சிவநங்கை சின்னத்தப்பி யா/வேப்படி மகளிர் க.

2 802 செல்வன் சிவானுசாந்தன் அநவரதமுர்த்தி

3 78 செல்வன் ஸ்ரீ குமாரன் குமாரசாமி யா/இந்துகல்லூரி

6-ம் வகுப்பு

1 967 செல்வன் விநாயகசன் தனையசிங்கம் யா/தெல்லி யூனியன் க.

2 293 செல்வன் அருணகிரிநாதன் தங்கததுரை யா/இந்துகல்.

3 461 செல்வி சிவகலா இராசா யா/இராமநாதன் கல்லூரி

5-ம் வகுப்பு

1 66 செல்வி யமுஞ் பரஞ்சோதி யா/இந்து மகளிர் கல்லூரி

2 585 செல்வி வாசுகி திருஞானசம்பந்தன் யா/மாளி. மகளிர் க.

3 132 செல்வி சோமேஷ்வர - இராசரத்தினம்

யா/கொழும்புத்தறை துறையப்பா மகாவித்தியாலயம்

4-ம் வகுப்பு

1 104b செல்வன் புலனேந்திரன் - சண்முகம் வ/புதுக்குடியிருப்பு C. C. த. க. பாடசாலை

2 403 செல்வி கீதாஞ்சலி துரை அச்சுவலி மகாவித்தியாலயம்

3 956 செல்வன் பாலதமார் பாலசீங்கம் யா/கந்தமடம் சைவப்பிரகாச வித்தியாசாலை

3-ம் வகுப்பு

1 1341 செல்வி சிவசக்தி தங்கததுரை யா/இந்து தமிழ் கல். பாட.

2 566 செல்வி தமிழினி யோகநாதன் கொடிகாமம் திருநாவுக்கரசு வித்தியாசாலை

3 887 செல்வி ஜெயகௌரி சபாரத்தினம் யா/கந்தமடம் சைவப்பிரகாச வித்தியாசாலை

2-ம் வகுப்பு

1 469 செல்வி லதா சடாட்சம் தொண்டமானுறு மகாவித்தியா.

2 70 செல்வி மஞ்சுனாதேவி மகாலிங்கம் யா/கோண்டாயல் இராமதிருஷண மகாவித்தியாலயம்

3 326 செல்வன் புனிதவித்தகன் கந்தசாமி வரணி மகாவித்தி. வ கந்தசாமி கௌரவ பரீட்சைச் செயலாளர்

செம்மையாய்ச் சிந்திக்க ஒரு

(1-ம் பக்கத்து வளர்ச்சி)

சாமல் வினையாட்டுடன் விகடமாய்ப் பேசி மெய்யை புணர்த்தவிக்ருப நிகழ்ச்சி இது. தங்கள் தகைமையை யும் சிலைமையையும் மறந்து மாலும் அயனும் பொரு துணைப்பொழுது இறைவன் நமையாய்ச் சமம்செய்ய நினைக்காத அவர்கள் இருவரும் உண்மையை உணர்ப்படியாகத் தாம் இருவருக்கும் உறைந்த நித்தமல இத்திருநாள்யாடல். சோதி தோன்றி ஶதம் ஆதயும் அந்தமும் காணப் போர்க் கோலங் கொண்ட பிரம் விட்டுணுக்கள் மாயவரு கெடுத்த அன்னமும் பன்றியுமாய் அந்தச் சோதப் பிழம்பை ஆராய்ந்தனர் என்றால் எத்தகைய பாடத்தை இவ் வுருவரும் படித்தனர் என்பதை யறியலாம். இவர்களைப் பிடித்தருந்த பெரு நோயாகிய ஆங்காரத்தகை குருநாணது இத்திருவினையாடல், பொறுப்புயாய்ந்த தொழில்களுக்கு உத்பாண்டியிருந்தவர்கள் பொறுப்புற வகையில் உயர்வு தாழ்வு கூறிக் தமமுள்ளே தாம் பிரிக்க எண்ணிய ஆணவத்தை இறைவன் சுட்டிக் காட்டிய குழ்ச்சி இதுவாகும்.

(வளரும்)

தென்மயிலை அருள்மிகு

ஞான வைரவர் கோயில்

மயிலிட்டி தெற்கு தெக்கிப்பி பழை அருள்மிகு ஞானவைர வப் பெருமான் ஆயைப் புனரா வரித்தன மகா சும்பாபிஷேக 44 - ஆவது தின அபிஷேகம் மாசித் திங்கை 19-ம் நாள் (3-3-79) சனிக்கிழமை நடைபெறும். அன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 5-30 மணி வரை இலட்சாரிச்சனை நிகழும் 6-80 மணி முதல் கட்டு வழி பாடு நிழ்ச்சியை யாழ். சீரு முறைமன்றமும், யாழ். நாயக மார்க்கட்டு சைவசமய அபிஷேக சிகழ்வுமும் நடாத்தும். இரவு 7.15 மணி முதல் 'தொண்டர் தம் பெருமை' என்னும் பொருளில் துர்க்கா துரந்தரி தம் சமமா அப்பாக்குட்டி அவர்கள் சீமப்புரை நிகழ்த்துவர்.

சைவச்சிறுவர் இல்லம் - கைத்தடி.

கொடி நாள் விழா

உரும்பராய் பாலர் சின்னத்த பி அரங்கு இலங்கைமறலில் 15-3-79 சனிக்கிழமை காலை 7 மணி தொடக்கம் பண்டிதை செல்வி தங்கமமா அப்பாக்குட்டி அவர்கள் தலைமையில் நிகழும்.

சைவ மாநாடு 11-3-79 ஞாயிறு மாலை 6 மணி தொடக்கம் இடம்பெறும்.

திருமதி சரஸ்வதி கணேஸ்வரன் பி ஏ. அவர்கள் தலைமையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் எனச் செயலாளர் அறிவிக்கின்றனர்.

சைவச்சாதனை மகாநாடு

12-3-79 திங்கள் மாலை 6 மணிக்குத் தொடங்கும். திரு. இ. அரசரத்தினம் அவர்கள் (அரஸ்ஸோ அதிபர்) தலைமையில் ஆரம்பமாகும். இந்நிகழ்ச்சிகளில் பல அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர். பரதநாட்டியம், நாடகங்கள் முதலாம் கலை நிகழ்ச்சிகள் விழாவிட உண்டு.

அந்தணர் குலம் (2-ம் பக்கத்து வளர்ச்சி)

இப்பெருமகனார் நம் சைவப் பெருமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி நம் காசின்காயகர் ஆணவத்தின் சும்பாபிஷேகத்தை 1971ம் ஆண்டு நிகழ்த்தி வைத்தார். இது நவகுண்டம் அமைத்துச் செய்யப்பட்டது. இதில் இவருடன் சிறந்த ருமார் களே பங்குகொண்டனர். 1972ம் ஆண்டு புலகுடுதிவு சிவன்கோவிலில் வைத்த அடியேனுக்கு ஆசாரி அபிஷேகம் செய்தவைத்தார். 1973ம் ஆண்டு நமது காசின்காயகர் ஆணவத்தக்க முதன் முதலாக கொடி யேற்று விழாவை நடாத்தி வைத்தார். அடுத்த திரு ஆண்டுகள் இவரது கைதடையர் சிவஸ்ரீ இராமநாத குருக்கள் அவர்களால் மகோற்சவம் நடாத்தப் பட்டது 1976-ம் ஆண்டு குருமணி அவர்களின் சுட்டிணப்பிரகாரம் மகோற்சவம் அடியேனுக்கு செய்யப்பட்டது. அன்று முதல் ஆண்டுக்காரும் மகோற்சவத்திலன்றுதான் சமூகம் கந்த சிறப்பாக நிறைவேற்றி வைத்து வந்தள்ளார் ஆங்கனம் ஆணவத்தின் ஒளி வீசச்செய்த அடியேனது ஒருவாக விளங்கிய குரு மணியை 2-2-79ல் இழந்து விட்டோம். இனி நமக்கு வழிகாட்டுவார் யார்?

கச்சியப்ப சிவாசாரியர்

நினைவு விழா

உபதேசகாண்ட அறிமுகவிழா யாழ்ப்பாணம் - கொட்டடி ஸ்ரீ பானஞான வைரவ சுவாமி கோயிலில் மாசி 2. செவ்வாய்க் கிழமை (6-3-79) மாலை 6 மணிவரை ஆரம்பமாகும்.

உபதேசகர ஆராதனையை கருத்து புராண படனம் கவி தாஞ்சலி, *தப்புச் சொற்பொழிவு பஜனை என்ன நிகழும். உபதேசகர நிகழ்ச்சியாக கந்த புராண ஏழாம் காண்டமாகி உருனரியப்ப நாவலர் அருளி உபதேசகாண்ட அறிமுக அருங்கு நிகழ்வுமே சைவப் புரவலர் சுவமண வே. கந்தசாமி கந்த புராண பிரசாரசபை கௌரவ இயக்குநர் தெரிவிக்கின்றனர்.

அறிமுகம் செய்து வைத்தார் அந்த ஆறுமுகம்

கச்சியப்ப சிவாசாரியர் கவிநயமாம் கந்தபுராணத்தை முதலில் அச்சேற்றி அவர் அறிஞர் சிராமணி ஆறுமுகநாவலர் அவர்கள் காலம் 1869 ஏடுகளிலிருந்து அரும்பாடுபட்டுத் தனி முயற்சியாக இம் நடி பெருக பணி எங்களை நாவலர் ஐயாவாற்பிரசாரிக கப்பட்டதென்றால் கச்சியப்பர் விழா இந்நாட்டில் நிகழ்வது பொருத்தமே.

பண்ணிசை

மகா சிவராத்திரி தினத்தன்று தாழ்ப்பூர் பண்ணிசைச் செல்வன் எஸ். ஆர். திருஞானசம்பந்தன் அவர்களின் பண்ணிசை நிகழ்ச்சி கன்னடம் கந்திர மலைச் சிவன்கோவில், இணையில் பரரசேகரபிண்டியா கோவில், நந்தாவில் அம்மன் கோவில் ஆகிய இடங்களில் நடைபெற்றன.

தெய்வப்பணி ஆற்றிய சிவாச்சாரியர்

மகாயப்பிட்டி அங்கனம் கைக்கடலை மீட்டி அடமை ஆலயப் பிரதம குருவாக இருபத ஹந்து வருடங்களுக்கு மேல் கோயிற்றெருண்டு ஆயபடி ஆற்றியவருட வேறு கோயில்களில் சிரியங்களில் முக்கிய பங்குதே தவரும் சைவாபிவிருத்திக் குழை தவரும் ஆகிய சிவஸ்ரீ சுப்பிர மணியக குருக்கள் காராதயேக குருக்கள் அமரத்தவம் அடைந்து விட்டார்.

விற்பனையாகின்றது

சைவப் பெரியார் ஈ. சிவபாதசுந்தரம்மிள்ளி அவர்கள் எழுதிய சைவக் கிரியை விளக்கம்

விலை : ரூபா : 5.00

விபரங்கட்கு : அதிபர், சைவப்பிரகாச அச்சியத்திரசாலை, 50, K K S வீதி, யாழ்ப்பாணம். தொலைபேசி: 356

Notes and Comments (continued from page 4)

Saint Tirumoolar, the author of the Tirumantiram, was a great Saiva Yogi who came down from the North with the intention of paying a visit to the great Rishi Agastiar in his mountain abode in the Pothiya Hills in the extreme South, but got providentially stopped near Tiru Avaduturai on the banks of the Cauvery river. The story goes that when he passed that way the Yogi was very much touched at the sight of a herd of cows which were in great distress as a result of the sudden death of their care-taker who was known by the name of Moolan. The Yogi got out of his own body and entered the dead body of the cowherd by dint of his Yogic powers and woke up as Tirumoolar to the great delight of the cows, which he tended for the rest of the day and returned to their owners in the evening. Looking for his own body shortly afterwards he found that it had providentially disappeared from the spot where he had left it. We say providentially, as Sekiar plainly states: (To be continued)

சைவ பரிபாலன சபை - யாழ்ப்பாணம் இலங்கைச் சைவ சமயபாடப் பரீட்சை - 1979.

பரீட்சை நாள் : 4-11-79 ஞாயிறு

விண்ணப்ப இறுதி நாள் : 31-7-79.

பாடலிதானங்கள் (பெப்ரவரி) 1979, இரண்டாம் மாதத்தில் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பெறும்.

பரீட்சைச் செயலாளர், சைவபரிபாலனசபை, யாழ்ப்பாணம்; 3-2-79.

AUCTION SALE

All the unredemmed Jewellerys pawned with Mr. T. K. Periamthamby, Licensed Pawn Broker of Mappanawoori Karainagar North until 6th March 1978 will be sold by me by Public Auction at the said Pawn Shop on Saturday 31st March 1979 commencing at 10 a. m.

Karainagar 1st March, 1979 V. Erampamoorthy Auctioneer



Hindu Organ

Friday, March, 2-3-1979

STRUGGLE FOR SUPREMACY

When the common man is facing a conflict that threatens his very existence, ironically enough powerful nations are waging armed hostilities merely to gain supremacy. The map of the world has several spheres of struggle where the onslaught is such as to provoke a war in full scale. This sorrowful state of affairs that is driving mankind into panic cannot be permitted in a world that takes pride in its popular religions. But it cannot be denied that this strife for superiority is raging because people do not practise their religious precepts.

We do not wish to comment on the political significance of such conflicts, but we, however, cannot fail in our duty to point out the dangers of such unbecoming developments in the context of the religious aspect. The tenets of all Faiths are based on the supremacy of moral conduct. Every religion has codified its essential precepts placing special emphasis on prohibitions. One such forbidding is the wicked killing of human beings. If such murders are on a massive scale then the fighting that causes them has to be condemned by all those who practise religion.

There were declared wars in the past with horrific stories of the extermination of millions of persons. And at the end both the victorious and the vanquished had got together in great determination to discourage armed conflicts. But the strifes continued to occur with one difference. The modern pattern is to permit undeclared wars that in effect are equally devastating.

Within a period of three months immediately preceding, the world has almost daily been receiving the shocking news of how men and women in their hundreds, have been bruised, battered and blown out of existence.

It will not do for pious resolutions to be passed at the international level—the U. N. O. and for Heads of State to proclaim their condemnation of aggression. The time has come for the whole of mankind to rise in protest against this precarious development.

We feel that Religious leaders of all countries and spiritual Heads of all denominational Faiths should meet in conference and resolve to find out ways and means to halt this barbarous tendency for naked aggression so that mankind might be able to survive the impact of inhuman savagery.

Letter to the Editor

SRI LANKA AND NEPAL

The information that a Parliamentary Delegation from Sri Lanka is expected to visit Nepal, a very friendly country with which our country had age-long cultural and religious connections, is very welcome. As we are aware, Nepal is a country where two great religions Buddhism and Hinduism co-exist in a spirit of great cordiality and active co-operation. The larger section of the people of Nepal are followers of Lord Buddha, and the King of the country is a Hindu. Buddhists in Nepal revere Hindu ideals and institutions also even as the King and the Hindus who are smaller in number revere Lord Buddha, Buddhist ideals and Buddhist institutions. The Buddhists and the Hindus worship together, revere the same institutions, and help each other. In addition to the religious, cultural, social and political relationship that will be fostered between the two countries, our Delegation would gain considerable experiences fruitful in nature (by coming into contact with circumstances prevailing in that ancient country dear to us.) for application in Sri Lanka on its return.

Some of the holiest Hindu Shrines and other objects of worship such as mountains, rivers and lakes are said to be in Nepal; it is also said that some of the holiest religious literature extant now in Hinduism is found in Nepal. It is trusted that the personnel of the Delegation would be so expanded as to include Non-Parliamentarians, if possible. These are matters which merit the attention of the Nepal Sir Lanka Friendship Association of which Sir Cyril de Zoysa was the President and co-Founder.

SRI A. VISVANATHAN - BIRTH CENTENARY

The rare gem of thoughts in the

Treasures of Saiva Literature Rendered in English

For Those Educated In That Tongue.

We reproduce here extracts from the Prefatory Notes and comments on "An analysis of the Tirumantiram" and the Prefatory Remarks on "The Elements of Saiva Siddhantam" by a Science Graduate - Sri A. Visvanathan of revered memory as part of the observance this year of the centenary of the birth of the reputed author - (Ed. & O)

THE STUDY OF TAMIL

In this modern age, western education is a 'sine qua non' for all practical purposes, we mean so far as worldly affairs are concerned. It is English education that pays now days and it is English - educated men that are looked up to as leaders. And hence the general tendency to send our boys to English schools before they get a good grounding in Tamil. The struggle for existence and worldly advancement is so great and the competition so keen that the cry in this country for several generations has been "English, more English, better English"; so much so that our boys do not have the opportunity even to read and write their mother-tongue fluently. And Tamil being not a compulsory subject in English schools, and even where it is taken up as an optional subject the time allotted to it being very limited and the boys more often than not, treating the time allotted to it as a sort of leisure period, it is no wonder that Tamil scholarship has lost ground gradually and it is little more than a spoken language

with most of our present day young men. Man being a creature of his environment and training and the education imparted in our schools being one-sided and materialistic, it is but natural that some of our young men specially those whose home-training does not put a curb to the materialistic tendencies of the present system of education, have their heads turned and become agnostics and materialists and called themselves. Saivites only in name. And when they happen to be educated in alien schools, the transformation is even still more noticeable. Disinclination to read our Shastras or to hear them read and expounded follows as a natural corollary to the system of education that now prevails in our midst.

"The system of Hindu Philosophy which is expounded in the following pages and its name will be altogether new to many an English-educated Hindu who is content to learn his religion and philosophy from English books and translations and from such scraps as turn up in newspapers and magazines", thus begins Nalla swamipalai his introduction to the Saiva Gnan

Bodham. And yet "it is the philosophy of the religion in which at least every Tamil-speaking Hindu is more or less brought up and the one philosophy which obtains predominance in the Tamil language." Judging from personal observation and what some of our friends has often told us, we regret to have to admit that these words are almost as true today as when they were written

Prefatory Notes and Comments

The Tirumantiram, literally the holy protector, is one of the most highly esteemed religious treatises in Tamil. It forms the tenth volume of our Tamil Studies (சைவத் திருமுறைகள்) and is anterior in date to the Devarams (which constitute the first seven volumes thereof as codified by Nambi Andar Nambi) having been composed at a time when the Tamil Language was not particularly rich in Saiva Literature.

Continued in page 3

வானமுதில் வழாது பெய்க
மலிவளஞ் சரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க
குறைவிலா கயிர்கள் வாழ்க
நானமுறை யறங்கு கோங்கு
நற்றவம வேளவி மல்க
மேளமை கொள சைவநீதி
விளங்குக உலக மேல்லாம்.

Printed and published by the Proprietors, the Saiva Paripalana Sabhai, Jaffna at their Saiva Prakasa Press, 450, K. K. S. Road Vannarponnai, Jaffna (Telephones 356) on Friday, 2-3-1979.

Editor-in-Chief:
R. N. Sivasubramaniam

Sri A. Visvanathan Centenary Committee

At the meeting convened by Sri M. Mailvaganam, Religious Propaganda Secretary of the Jaffna Saivaparipalana Sabhai for the specific purpose of taking suitable steps to observe the centenary of the birth of Sri A. Visvanathan (Science Graduate) the reputed author of several works in English on Saiva Siddhanta, and held last week, a committee with Sri R. N. Sivasubramaniam as chairman, Sri M. Mailvaganam as secretary and Sri Ammatappan as Treasurer was appointed to formulate the scheme for the observance of the Centenary.

tion of the Nepal Sir Lanka Friendship Association of which Sir Cyril de Zoysa was the President and co-Founder.

It is pleasant to recall that His Excellency the

Mr. J. R. Jayawardene and his predecessor in Office Mr. William Gopallawa during his tenure of office have both visited Nepal.

S. SIVASUBRAMANIAM
Life Member, Jaffna Saiva Paripalana Sabhai